

## தேசிய தொழிற்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனம் - 2017

தேசிய தொழிற்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனத்தின் 2017 திசெம்பர் 31 இல் உள்ளவறான நிதி நிலைமை கூற்று மற்றும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றுகைக் கூற்று மற்றும் உரிமை மூலதனத்தின் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கத் தகவல்களின் பொழிப்பினை உள்ளடக்கிய 2017 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுகளின் கணக்காய்வு 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13(1) ஆம் பிரிவு மற்றும் 2009 இன் 38 ஆம் இலக்க தேசிய தொழிற்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனச் சட்டத்தின் 17 (3) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154 (1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது நிதி அதிகார சட்டத்தின் 14 (2)(சீ) ஆம் பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் ஆண்டிற்கையுடன் சேர்த்துப் பிரசுரிக்கப்பட வேண்டுமெனினும் நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. நிதி அதிகாரச் சட்டத்தின் 13(7)(ஏ) ஆம் பிரிவின் பிரகாரம் விரிவான அறிக்கை ஒன்று 2018 ஜூன் 08 ஆம் திகதி நிறுவனத்தின் தலைவருக்கு வழங்கப்பட்டது.

### 1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந் நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய பொருண்மையான பிற கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

### 1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந் நிதிக் கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ISSAI 1000-1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வின் நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்வதனையும் இந் நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களின் பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் நிறுவனத்தின் நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி நிறுவனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் விளைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. முகமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் மற்றும் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளில் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக் கூற்றுக்களின் ஒட்டு மொத்த சம்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம் (4) ஆம் உப பிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்காக தற்றுணிவு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

#### 1.4 முனைப்பழிப்புள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழிப்புள்ளதாகக்கப்படுகின்றது.

## 2 நிதிக் கூற்றுக்கள்

### 2.1 முனைப்பழிப்புள்ள அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களைத் தவிர, நிதிக் கூற்றுக்களானவை தேசிய தொழிற் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனத்தின் 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப் பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

### 2.2 நிதிக் கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

#### 2.2.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

##### (அ) இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 07

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(i) ரூபா 937,760 தொகை கிரயத்தையுடைய வீட்டு உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீளாய்வாண்டின் போது ரூபா 429,000 தொகைக்கு மீள் மதிப்பீடு செய்யப்பட்டு அந்த மீள் மதிப்பீட்டுப் பெறுமதியினை சொத்துக்கள் சேர்க்கப்படல் என காட்டப்பட்டிருந்த போதிலும் அச் சொத்துக்களின் கிரயம் மற்றும் திரண்ட பெறுமானத் தேய்வினை இனங்கண்டு கணக்குகளில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

(ii) நியமனத்தின் 43 ஆம் பந்தியின் பிரகாரம் ஆதனங்கள் பொறித் தொகுதிகள் மற்றும் உபகரணங்களின் நியாயமான பெறுமதி சந்தை பெறுமதியின் மீது மதிப்பீடு செய்யப்படுவதன் மூலம் தீர்மானிக்கப்படுவதுடன் அதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்றும் குறிப்பிட்ட தொழிற்துறையில் தகைமைகள் உடைய, பெறுமதி மதிப்பீடு தொழிலில் அங்கத்தவர் ஒருவரினால் சொத்து ஒன்றின் பெறுமதி, பெறுமதி மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென குறிப்பிட்டிருந்த போதிலும் நிறுவனத்தின் சொத்துக்களை மீள் மதிப்பீடு செய்த போது அவ்வாறு முறையான தகைமைகளை கொண்ட குழு ஒன்றினால் மீள் மதிப்பீடு மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை.

- (iii) நியமத்தின் 49 ஆம் பந்தியின் பிரகாரம் ஆதனங்கள் பொறித் தொகுதிகள் மற்றும் உபகரண விடயங்களை மீள் மதிப்பீடு செய்யும் போது அந்த சொத்துக்களை சேர்ந்த அதனங்கள் பெளதீக தொகுதிகள் மற்றும் உபகரண வகுப்பினை முற்றாக மீள் மதிப்பீடு செய்ய வேண்டும் எனினும் இரண்டு வகுப்புகளின் சொத்துக்கள் ரூபா 15.7 மில்லியன் தொகை கிரயமாகிய விடயங்கள் தொடர்பாக நியமத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- (iv) நியமத்தின் 90 ஆம் பந்தியின் பிரகாரம் ஆதனங்கள், பொறித் தொகுதிகள் மற்றும் உபகரண வகுப்பொன்று மீள் மதிப்பீடு செய்யும் போது குறிப்பிட்ட நியமத்தின் “அ” முதல் “எ” வரை மேற்கொள்ளப்பட வேண்டிய வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

(ஆ) **இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 02**

---

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (i) மீளாய்வண்டிற்கான ஊழியர் பணிக்கொடை ஒதுக்கீடு ரூபா 312,393 தொகை எனினும் அது ரூபா 250,278 தொகை என காசுப் பாய்ச்சல் கூற்றில் சீராக்கல் செய்யப்பட்டிருந்தது.
- (ii) கூட்டுத்தொகை ரூபா 772.400 தொகையான முன்னைய ஆண்டுகளுக்கான சீராக்கல்கள் மீளாய்வண்டிற்காக வருமானத்திற்கு சீராக்கல் செய்யப்பட்டிருக்காவிடினும் காசுப் பாய்ச்சல் கூற்றில் பணம் அல்லாத சீராக்கல்களின் கீழ் சீராக்கல்கள் செய்யப்பட்டிருந்தன.
- (iii) நிதிசார் பாதிப்புகள் இன்றி நிறுவனத்திற்கு மானியமாக கிடைத்திருந்த மருத்துவ உபகரணங்களுக்காக 04 ஆண்டுகளுக்கான பதிவழித்தல்கள் ரூபா 660,000 தொகை காசுப் பாய்ச்சல் கூற்றில் தொழிற்படு மூலதன சீராக்கல்களின் கீழ் வியாபார மற்றும் ஏனைய செலுத்த வேண்டியவைகளின் கீழ் குறைவடைதல் என சீராக்கல் செய்யப்பட்டிருந்தது.
- (iv) ஆதனங்கள் பொறித் தொகுதிகள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக மீளாய்வண்டின் போது செலவிடப்பட்டிருந்த தொகை ரூபா 3,997,265 எனினும் காசுப்பாய்ச்சல் கூற்றில் பொறித்தொகுதிகள் மற்றும் உபகரணங்கள் தனதாக்கல் என என தளபாடங்கள் மீள் மதிப்பீடு பெறுமதியாகிய ரூபா 89,000 தொகையும் உட்பட ரூபா 4,086,265 தொகை காட்டப்பட்டிருந்தது.
- (v) ஆண்டிற்காக வட்டி வருமானம் ஆகிய ரூபா 8,673,884 தொகையினை மிகையுடன் சீராக்கல் செய்திருக்காததுடன் பணமாக பெறப்பட்ட வட்டி வருமானம் ஆகிய ரூபா 1,372,664 தொகையினை முதலீட்டு செயற்பாடுகளின் கீழ் காசு உட்பாய்ச்சல் என காட்டுவதற்கு பதிலாக காசு வெளிப்பாய்ச்சல் என காட்டப்பட்டிருந்தது.

**2.2.2 கணக்கீட்டு கொள்கைகள்**

---

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) நிறுவனத்திற்காக 2013 ஆண்டின் போது தேசிய விஞ்ஞான மன்றத்திலிருந்து கிடைத்திருந்த ரூபா 1,650,000 இற்கான நன்கொடையினை கணக்கீடு செய்வதற்காக மீளாய்வண்டின் போது புதிதாக கணக்கீட்டு கொள்கையொன்று

பயன்படுத்தியிருந்த போதிலும் அது நிதிக்கூற்றுகளில் வெளிப்படுத்தியிருக்காததுடன் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 03 இல் 34 ஆவது பந்தியின் பிரகாரம் சுய விருப்பத்துடன் கணக்கீட்டு கொள்கையொன்று பயன்படுத்தும் போது நடைமுறை காலப் பகுதிக்கு மற்றும் முன்னைய காலப்பகுதிக்கு தாக்கல் ஒன்றினை ஏற்படுத்துமாயின் அதனையும் வெளிப்படுத்த வேண்டும் எனினும் அவ்வாறு செய்திருக்கவில்லை.

- (ஆ) மீளாய்வாண்டிற்காக சமர்ப்பித்திருந்த நிதிக் கூற்றுகளின் பிரகாரம் பொறித் தொகுதிகள் மற்றும் இயந்திரங்களின் ஆக்கபூர்வமான வாழ்க்கைகள் 10 வருடங்கள் என காட்டியிருந்த போதிலும் பெறுமானத் தேய்வு கணக்கிடும் போது வாழ்க்கைக் காலம் 05 வருடங்கள் என கணித்து பெறுமானத் தேய்வு கணித்தல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
- (இ) நிறுவனத்திற்காக 2017 வருடாந்த மதிப்பீட்டின் மூலம் வருவாய் செலவுகளுக்காக ரூபா 2,220,827 தொகையும் மூலதனச் செலவுகளுக்காக ரூபா 2,028,664 தொகையுமாக திறைசேரி நிதி ஏற்பாடுகள் வழங்கியிருந்த போதிலும் அப்பணத்தை கணக்கீடு செய்தல் தொடர்பாக பொதுத்துறை கணக்கீட்டு நியமம் 03 இல் 12 ஆம் பந்தியின் பிரகாரம் கணக்கீட்டு கொள்கைகளை இனங்கண்டு வெளிப்படுத்தியிருக்கவில்லை.

### 2.2.3 கணக்கீட்டு குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) ரூபா 288,403 தொகை பெறுமதியான Air Sampling – Pumbs model Gil Air 3 RC ஆகிய மருத்தவ உபகரணத்தை 2015 மே 15 ஆம் திகதி முறைப்படுத்துவதற்காக ரூபா 188,700 இற்கான தொகையொன்று செலவிடப்பட்டிருந்ததுடன் அதனை உரிய சொத்துகளுடன் மூலதனப்படுத்தியிருந்ததுடன் மீளாய்வாண்டு வரை கூட்டுத்தொகை ரூபா 75,480 இற்கான பெறுமானத் தேய்வினை கணக்கீடு செய்திருக்கவில்லை.
- (ஆ) மீண்டுவரும் செலவுகளுக்காக திறைசேரியினால் 2017 ஆண்டில் மீளாய்வு செய்யப்பட்ட ரூபா 308,188 இற்காக மீண்டுவரும் மானியங்களை மூலதன மானியங்கள் என கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- (இ) சிறு காசில் இருந்து செலவிடப்பட்டிருந்த ரூபா 15,975 தொகை மீளாய்வாண்டிற்கான செலவுகள் என கணக்கீடு செய்திருக்காததுடன் அதன் காரணமாக ஆண்டிற்கான இலாபம் அதே பெறுமதியால் மிகையாகக் காட்டப்பட்டிருந்தது.
- (ஈ) நிறுவனத்திற்காக 2013 ஆண்டின் போது தேசிய விஞ்ஞான மன்றத்தில் இருந்து கிடைத்திருந்த ரூபா 1,650,000 தொகை நன்கொடையினை கணக்கீடு செய்த போது மீளாய்வாண்டின் போது ரூபா 165,000 நன்கொடை பதிவழித்தல் வேறு வருமானம் ஒன்றை கணக்கீடு செய்வதற்கு பதிலாக பெறுமானத் தேய்வு ஒதுக்கக் கணக்கிற்கு செலவு வைக்கப்பட்டிருந்தது.
- (உ) அரசு மானியம் அட்டுறு அடிப்படையில் கணக்கீடு செய்துள்ளமையால் அமைச்சில் இருந்து பெற வேண்டிய மீதி ஒன்று என ரூபா 3,628,340 தொகை நிதி நிலைமை கூற்றில் நடைமுறை சொத்துக்களின் கீழ் காட்டப்பட்டிருந்தது.

### 2.3 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) மீளாய்வாண்டிற்கான நிதி நிலைமை கூற்றில் நடைமுறை அல்லாத சொத்துக்களின் கீழ் திறைசேரி கணக்குகள் என ரூபா 267,500 இற்கான மீதியொன்று 2010 ஆண்டு முதல் 07 வருட பூராகவும் தீர்க்கப்படாமல் காணப்பட்டது அந்தப் பணத்தினை நிதி அமைச்சில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு முடியாமையினால் எதிர்காலத்தில் பதிவுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவரினால் கணக்காய்விற்கு அறிவித்திருந்தது.
- (ஆ) நிதிக் கூற்றக்களின் பிரகாரம் சேவை நாடுளரிடம் கிடைத்திருந்த ரூபா 204,137 இற்காக முற்பண தொகையொன்று மீளாய்வாண்டு இறுதி அளவிலும் குறிப்பிட்ட சேவையை வழங்குவதற்கு அல்லது தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. இந்த முற்பணம் தீர்க்கப்படாமல் இருந்த தாமத காலம் 12-30 மாதங்கள் வரையான வீச்சில் இருந்தது.
- (இ) 2012 ஜனவரி 01 திகதி முதல் 2013 திசம்பர் 31 வரை இரண்டு வருட காலத்திற்காக தொழில் திணைக்களத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர் இந்த நிறுவனத்தின் (பெண்) பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டிருந்ததன் சம்பளமாக செலுத்தப்பட்டிருந்த ரூபா 1,170,996 இற்கான தொகை மீண்டும் தொழில் திணைக்களத்திற்கு மீளளிப்பு செய்யும் படி கேட்டிருந்தது அதன் பிரகாரம் 2013 ஆண்டின் போது இந்த மொத்த சம்பளச் செலவுகளுக்காக ஒதுக்கம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் 05 வருட காலம் கடந்திருந்த போதிலும் இந்த பொறுப்புக்களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

## 3 நிதி மீளாய்வு

### 3.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுகளின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கான நிதி விளைவுகள் ரூபா 18,534,446 மிகையொன்று காணப்பட்டதுடன் அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் மிகை ரூபா 15,801,620 தொகையாக இருந்தது. அதன் பிரகாரம் முன்னைய ஆண்டிற்கு நேரொப்ப மீளாய்வாண்டின் நிதி விளைவுகளில் ரூபா 2,732,826 இற்கான வளர்ச்சி ஒன்று அவதானிக்கப்பட்டது. ஆண்டிற்கான செயற்பாட்டு வருமானம் ரூபா 5,391,978 இனால் அதிகரித்திருந்த மேற்கூறிய வளர்ச்சிக்கு முக்கிய காரணமகியுள்ளது.

மீளாய்வாண்டினதும் கடந்த நான்கு ஆண்டுகளினதும் நிதி விளைவுகளை பகுப்பாய்வு செய்த போது 2014 ஆண்டின் போது ரூபா 19,441,777 தொகையான மிகை 2017 ஆண்டளவில் ரூபா 18,534,446 வரை குறைந்திருந்தது. ஊழியர் ஊதியம் மற்றும் நடைமுறை அல்லாத சொத்துக்களுக்கான பெறுமானத் தேய்வு ஒதுக்கத்தை கவனத்தில் எடுத்த பின்னர் நிறுவனத்தின் ஒட்டு மொத்த பங்களிப்பு 2013 ஆண்டின் போது ரூபா 17,104,796 தொகையாக காணப்பட்டதுடன் 2015 ஆண்டின் போது ரூபா 12,721,122 வரை வீழ்ச்சி அடைந்திருந்தது . எவ்வாறாயினும் மீளாய்வண்டின் போது அது ரூபா 28,918,806 தொகை வரை வளர்ச்சியடைந்திருந்தது

#### 4 செயற்பாட்டு மீளாய்வு

---

##### 4.1 செயலாற்றுகை

---

###### 4.1.1 திட்டமிடல்

---

நிறுவனத்தினால் 2017-2022 காலப்பகுதி தொடர்பாக கூட்டினைந்த திட்டமொன்று தயாரித்திருந்ததுடன் நிறுவனத்தினை நிறுவிய குறிக்கோள்களை நிறைவேற்றி கொள்வதற்காக நிறுவனத்தில் காணப்படும் பலம் , பலவீனம் மற்றும் வர்த்தக சுற்றாடலில் காணப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் தடைகள் தொடர்பாக மதிப்பாய்வு செய்திருக்கவில்லை.

###### 4.1.2 செயல் ஆற்றுகை மற்றும் மீளாய்வு

---

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) 2009 இன் 38 ஆம் இலக்க தேசிய தொழிற் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பாக நிறுவன சட்டத்தின் 3 (1) ஏ பிரிவின் பிரகாரம் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உரிய தகவல்களை சேகரித்தல், தயாரித்தல் , விரிவாக்குவதற்கு ஒப்புக் கொள்ளல் மற்றும் அதற்கு ஆதரவு காட்டுதல் நோக்கம் ஒன்றாக இருந்த போதிலும் அவ்வாறான செயற்பாடுகள் நிறுவனத்தினால் செயற்படுத்தியிருக்கவில்லை.

(ஆ) அந்தச் சட்டத்தின் 3 (1) (க) பிரிவின் பிரகாரம் தொழிற்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பரப்பு தொடர்பான தேசிய நியமமொன்று நிறுவுதல் நோக்கமொன்றாக இருந்த போதிலும் மீளாய்வாண்டு இறுதிவரை அவ்வாறாக தேசிய நியமம் பயன்பாட்டில் காணப்படவில்லை.

##### 4.2 முகாமைத்துவ செயற்பாடுகள்

---

நிறுவனத்தினால் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் மேற்கொண்டிருந்த உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக தொழிற்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான இயலுமை அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று மீளாய்வாண்டின் போது நடத்தியிருக்கவில்லை. எவ்வாறாயினும் நிகழ்ச்சி திட்டத்திற்கான ரூபா 1,375,326 தொகை செலவிடப்பட்டிருந்ததுடன் மீதித் தொகை ரூபா 924,063 இனை அனுப்பாமல் நிறுவனத்தின் வருமானம் ஒன்றான இனங்கண்டிருந்தது. அந்த நிகழ்ச்சி திட்டத்திற்காக சர்வதேச தொழிலாளர் அமைப்பில் இருந்து ரூபா 2,229,389 தொகை கிடைத்திருந்ததுடன் உடன்படிக்கையின் பந்தி 4.6 இன் பிரகாரம் நிகழ்ச்சித்திட்டம் முடிவடைந்த பின்னர் பயன்படுத்தப்படாமல் மீதியான பணம் ஏதும் இருந்தால் அந்த அமைப்புக்கு திருப்பி அனுப்ப வேண்டியிருந்தது.

##### 4.3 முறைசார்விதமாக உரித்தாக்கப்படாத காணிகள்/ ஆதனங்களில் செயற்திட்டங்கள் ஆரம்பித்தல்

---

நிறுவனம் நடாத்தப்படுகின்ற இலக்கம் 97 ஜாவத்த பாதையில் அமைந்துள்ள காணி மற்றும் கட்டிடத்தின் உரிமை 2007 ஜூன் 08 தொழில் திணைக்களத்தின் கைத்தொழில் பாதுகாப்பு பிரிவிற்கு உரித்தாக்கப்பட்டிருந்தது. 2017 ஜூன் 30 திகதி வரையும் அச் சொத்துக்களை முறைசார் விதமாக நிறுவனத்திற்கு உரித்தாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்காததுடன் அவ்வாறு உரிமையை உரித்தாக்காமல் அதனது மூலதனச் செலவுகள் என மீளாய்வாண்டின் போது ரூபா 1,121,965 இற்கான தொகையொன்றும் கடந்த ஆண்டின் போது ரூபா 5,644,437 தொகையும் செலவிடப்பட்டிருந்தது.

#### 4.4 பதவியணியினர் நிருவாகம்

நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 09 வருடங்கள் கடந்துள்ள போதிலும் பதவியணியினர் வெற்றிடம் நீண்ட காலமாக காணப்பட்டதுடன் மீளாய்வாண்டு இறுதியில் சிரேஷ்ட முகாமைத்துவத்தின் 04 பதவிகளும், செயற்பாட்டு மட்டத்தில் 04 பதவிகளும் 08 வெற்றிடங்களும் காணப்பட்டன.

#### 5. நிலைபேறான அபிவிருத்தி

##### 5.1 நிலைபேறான அபிவிருத்தி குறிக்கோள்களை நெருங்குதல்

நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகளின் 2030 ஆண்டு “நிகழ்ச்சி திட்டத்தின்” பிரகாரம் அனைத்து அரசாங்க நிறுவனங்களினாலும் செயற்பட வேண்டிக் காணப்பட்டதுடன் மீளாய்வாண்டு தொடர்பாக தேசிய தொழிற் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனத்தினால் தனது நோக்கெல்லையின் கீழ் காணப்படும் கருமங்கள் தொடர்பாக எவ்வாறு செயற்பட வேண்டும் என அறிந்திருக்கவில்லை. அதனால் அந்த கருமங்களுடன் தொடர்பான நிலைபேறான அபிவிருத்தியின் குறிக்கோள்கள், இலக்குகள் மற்றும் அந்த இலக்குகளை நோக்கி நெருங்க வேண்டிய திருப்புமுனைகளும் அந்த இலக்குகள் மீது நெருங்குவதை அளவை செய்வதற்கான சுட்டிகளையும் இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

#### 6 கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

##### 6.1 பெறுகை மற்றும் ஒப்பந்த வேலை செயற்பாடுகள்

###### 6.1.1 பெறுகைகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) நிறுவனத்தின் போக்குவரத்து தேவைகளுக்காக சொகுசு வான் மற்றும் கார் வாடகைக்கு பெறுவதற்காக கூறுவிலைகள் அழைக்கப்பட்டிருந்த போதிலும் விலைகூறல் மதிப்பாய்வு செய்யும் போது நிறுவனத்தின் போக்குவரத்து தேவைக்காக “நெநோ கப் சேவை” போதியது என பின்னர் தீர்மானித்திருந்ததுடன் அதற்காக ஒரு விலை கூறல் மாத்திரம் கிடைத்திருந்தது. அதன் பிரகாரம் நிறுவனத்திற்கு சிறந்த விலைக்கு (Best price) சேவையை பெற்றுக் கொள்வதற்கு இருந்த சந்தர்ப்பத்தை இழந்துள்ளது.

(ஆ) 2006 அரசு பெறுகை வழிகாட்டல் கோவையின் பந்தி 6.3.2 இன் பிரகாரம் தாமதித்து கிடைக்கும் விலை கூறல்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது எனினும் விலைகூறல்களை திறக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும். மீளாய்வாண்டின் போது நிறுவனத்திற்காக ரூபா 150,000 தொகை பெறுமதியான 03 எடுத்துச் செல்லக் கூடிய ஹிமொக்லொபின் பகுப்பாய்வு இயந்திரம் (Portable Hemoglobin Analyzers ) மற்றும் ஒன்று ரூபா 65 வீதம் 600 ஸ்டிரிப் (Strip) கொல்வனவு செய்யும் போது விலைகூறல் அழைப்புப் பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு விலைகூறல்கள் சமர்ப்பிக்க படவேண்டிய முடிவு திகதிக்கு பின்னர் ஒரு திகதியில் கூறுவிலை சமர்ப்பித்திருந்த நிறுவனம் ஒன்றில் இருந்து குறிப்பிட்ட பண்டங்கள் கொல்வனவு செய்திருந்தது.

## 7 முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

கணக்காய்வின் போது அவானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டு குறைபாடுகள் அவ்வப்போது தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்வரும் பரப்புகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும்.

முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டு பரப்புகள்	அவதானிப்புகள்
(அ) வருமானத்தை இனங்காணல்	<ul style="list-style-type: none"> <li>இன்வொயிஸ்கள் வழங்கப்படாமல் வருமானங்கள் இனங்கண்ட சந்தர்பங்கள் காணப்படல்.</li> </ul>
(ஆ) பதவியணி நிருவாகம்	<ul style="list-style-type: none"> <li>நிறுவனத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக அத்தியவசியமான முக்கியமான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருக்காமை.</li> </ul>
(இ) தகவல் தொழில்நுட்ப பொதுவாக நிருவாகம்	<ul style="list-style-type: none"> <li>நிறுவனத்திற்கு சொந்தமான தொழில்சார் விபத்துகள் தொடர்பாக தரவு முறைமையொன்று நிறுவப்பட்டு பேணப்படாமை</li> </ul>
(ஈ) பெறுகை செயற்பாடு	<ul style="list-style-type: none"> <li>விலைகூறல்களை திறக்கும் திகதி, நேரம், இடம் என்பவற்றுடன் விலை கூறல் அழைப்பு பதிவேடு தயாரித்திருக்கவில்லை.</li> <li>விலைகூறல்கள் திறப்பதற்காக குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டு அங்கீகரித்து இருக்காமை.</li> <li>விலைகூறல் திறத்தல் பதிவு செய்வதற்கு பெறுகை வழிகாட்டல் கோவையின் குறிப்பிட்ட படிவங்களை பயன்படுத்தி இருக்காமை.</li> </ul>